



# எனது காலை

என் பெயர் அருணா. என்னுடைய காலைப்பொழுதை  
 உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் காலை  
 ஆறு மணிக்கு எழுவேன். இரண்டு நிமிடம் பல் துலக்குவேன்.  
 சுத்தமாகக் குளிப்பேன். நன்றாகத் துவைத்த ஆடைகளை  
 அணிவேன். இடலியில் சாம்பார் ஊற்றி  
 சாப்பிடுவேன். சாம்பாரில் உள்ள அனைத்து  
 காய்கறிகளையும் உண்பேன். உணவை  
 வீணாக்க மாட்டேன். தட்டைக் கழுவி  
 மேசையில் வைப்பேன். அன்றைக்குத்  
 தேவையான புத்தகங்களைப் பையினுள் அடுக்கி வைப்பேன்.  
 காலை எட்டு முப்பது மணிக்கு பள்ளியில் இருப்பேன்.  
 இவ்வாறு என்னுடைய வேலைகளை நானே செய்வேன்.  
 அம்மா அப்பாவைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.





# எனது காலை

## பயிற்சிகள்:

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

அ. அருணா காலை ----- மணிக்கு எழுவாள். ஆறு/ஏழு

ஆ. சாம்பாரில் ----- இருக்கும். காய்கறிகள்/பழங்கள்

இ. துவைத்த ----- அணிவாள். ஆடைகளை/புத்தகங்களை

## பொருத்துக:

காலை	ஆடை
பள்ளி	இரண்டுமுறை
துவைத்த	வீணாக்கக் கூடாது
பற்கள்	8.30மணி
உணவு	எழுவேன்

## வினாக்கள்:

அருணா உணவு குறித்து கூறியதை விவரி.

இப்பத்தியிலிருந்து நீ அறிந்து கொண்டதை எழுது.